

அத₂ பஞ்சத₃ஸோத₄யாய:

அத்தியாயம் : பதினைந்து

பல்வகையான சித்திகளின் பெயர்களும், லட்சணங்களும்

ஸ்ரீப₄க₃வாநுவாச

ஜிதேந்த₃ரியஸ்ய யுக்தஸ்ய ஜிதஸ்வாஸஸ்ய யோகி₃ந: ।
மயி த₄ாரயதஸ்சேத உபதிஷ்ட₂ந்தி ஸித்₃த₄ய: ॥ 1 ॥

உத்₃த₄வ உவாச

கயா த₄ாரணயா காஸ்வித் கத₂ம்ஸ்வித் ஸித்₃தி₄ர்ச்யுத ।
கதி வா ஸித்₃த₄யோ ப்₃ருஹி யோகி₃நாம் ஸித்₃தி₄தே₃ா ப₄வாந் ॥ 2 ॥

ஸ்ரீப₄க₃வாநுவாச

ஸித்₃த₄யோஷ்டாத₃ஸ ப்ரோக்தா த₄ாரணாயோக₃பாரகை₃: ।
தாஸாமஷ்டௌ மத்ப்ரத₄ாநா த₃ஸைவ கு₃ணஹேதவ: ॥ 3 ॥

அணிமா மஹிமா மூர்தேர்லகி₄மா ப்ராப்திரிந்த₃ரியை: ।
ப்ராகாம்யம் ஸ்ருதத்₃ருஷ்டேஷு ஸக்திப்ரேரணமீஸிதா ॥ 4 ॥

கு₃ணேஷ்வஸங்கே₃ா வஸிதா யத்காமஸ்தத₃வஸ்யதி ।
ஏதா மே ஸித்₃த₄ய: ஸௌம்ய அஷ்டாவௌத்பத்திகா மதா: ॥ 5 ॥

அநூர்மிமத்த்வம் தே₃ஹோஸ்மிந் தூ₃ர்ஸ்ரவணத₃ர்ஸநம் ।
மநோஜவ: காமரூபம் பரகாயப்ரவேஸநம் ॥ 6 ॥

ஸ்வச்ச₂ந்த₃ம்ருத்யுர்தே₃வாநாம் ஸஹக்ரீட₃ாநுத₃ர்ஸநம் ।
யத₂ாஸங்கல்பஸம்ஸித்₃தி₄ராஜ்ஞாப்ரதிஹதாக₃தி: ॥ 7 ॥

த்ரிகாலஜ்ஞத்வமத்₃வந்த்₃வம்
அக்₃ந்யர்காம்பு₃விஷாதீ₃நாம்

பரசித்தாத்₃யபி₄ஜ்ஞதா |
ப்ரதிஷ்டம்பே₄ஃபராஜய: || 8 ||

ஏதாஸ்சோத்₃தே₃ஸத: ப்ரோக்தா யோக₃த₄ாரணஸித்₃த₄ய: |
யயா த₄ாரணயா யா ஸ்யாத்₃ யத₂ா வா ஸ்யாந்நிபே₃த₄ மே || 9 ||

பூ₄தஸுக்ஷமாத்மநி மயி தந்மாத்ரம் த₄ாரயேந்மந: |
அணிமாநமவாப்நோதி தந்மாத்ரோபாஸகோ மம || 10 ||

மஹத்யாத்மந்மயி பரே யத₂ா ஸம்ஸ்த₂ம் மநோ த₃த₄த் |
மஹிமாநமவாப்நோதி பூ₄தாநாம் ச ப்ருத₂க் ப்ருத₂க் || 11 ||

பரமாணுமயே சித்தம் பூ₄தாநாம் மயி ரஞ்ஜயந் |
காலஸுக்ஷமார்த₂தாம் யோகீ₃ லகி₄மாநமவாப்நுயாத் || 12 ||

த₄ாரயந் மய்யஹம்தத்தவே மநோ வைகாரிகே₅கி₂லம் |
ஸர்வேந்த்₃ரியாணாமாத்மத்வம் ப்ராப்திம் ப்ராப்நோதி மந்மநா: || 13 ||

மஹத்யாத்மநி ய: ஸுத்ரே த₄ாரயேந்மயி மாநஸம் |
ப்ராகாம்யம் பாரமேஷ்ட₂யம் மே விந்த்₃தே₅வ்யக்தஜந்மந: || 14 ||

விஷ்ணௌ த்ரயதீ₄ஸ்வரே சித்தம் த₄ாரயேத் காலவிக்₃ரஹே |
ஸ ஈஸித்வமவாப்நோதி ச்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞசோத₃நாம் || 15 ||

நாராயணே துரீயாக்₂யே ப₄க₃வச்ச₂ப்₃த₃ஸப்₃தி₃தே |
மநோ மய்யாத₃த₄த்₃ யோகீ₃ மத்₃த₄ர்மா வஸிதாமியாத் || 16 ||

நிர்கு₃ணே ப்₃ரஹ்மணி மயி த₄ாரயந் விஸத₃ம் மந: |
பரமாநந்த₃மாப்நோதி யத்ர காமோ₅வஸீயதே || 17 ||

ஸ்வேதத்₃வீபபதௌ சித்தம் ஸுத்₃தே₄ த₄ர்மமயே மயி |
த₄ாரயஞ்ச்₂வேததாம் யாதி ஷடீ₃ர்மிரஹிதோ நர: || 18 ||

மய்யாகாஸாத்மநி ப்ராணே மநஸா கே₄ஷமுத்₃வஹந் |
தத்ரோபலப்₃த₄ா பூ₄தாநாம் ஹம்ஸோ வாச: ஸ்ருணோத்யஸௌ || 19 ||

சக்ஷுஸ்த்வஷ்டரி ஸம்யோஜ்ய த்வஷ்டாரமபி சக்ஷுஷி ।
மாம் தத்ர மநஸா த்யாயந் விஸ்வம் பஸ்யதி ஸுக்ஷ்மத்ருக் ॥ 20 ॥

மநோ மயி ஸுஸம்யோஜ்ய தேஹம் ததநு வாயுநா ।
மத்₃த₄ாரணாநுப₄வேந தத்ராத்மா யத்ர வை மந: ॥ 21 ॥

யத₃ா மந உபாத₃ாய யத்₃ யத்₃ ரூபம் பு₃பூ₄ஷதி ।
தத்தத்₃ ப₄வேந்மநோரூபம் மத்₃யோக₃ப₃லமாஸ்ரய: ॥ 22 ॥

பரகாயம் விஸந் ஸித்₃த₄ ஆத்மாநம் தத்ர ப₄ாவயேத் ।
பிண்ட₃ம் ஹித்வாவிஸேத் ப்ராணோ வாயுபூ₄த: ஷட₃ங்க₄ரிவத் ॥ 23 ॥

பாஷ்ணர்யாஸ்பீ₃ய கு₃த₃ம் ப்ராணம் ஹ்ருது₃ர:கண்ட₂மூர்த₄ஸு ।
ஆரோப்ய ப்₃ரஹ்மரந்த₄ரேண ப்₃ரஹ்ம நீத்வோத்ஸ்ருஜேத்தநும் ॥ 24 ॥

விஹரிஷ்யந் ஸுராகீ₃டே₃ மத்ஸ்த₂ம் ஸத்த்வம் விப₄ாவயேத் ।
விமாநேநோபதிஷ்ட₂ந்தி ஸத்த்வவ்ருத்தீ: ஸுரஸ்த்ரிய: ॥ 25 ॥

யத₂ா ஸங்கல்பயேத்₃ பு₃த்₃த₄யா யத₃ா வா மத்பர: புமாந் ।
மயி ஸத்யே மநோ யுஞ்ஜம்ஸ்தத₂ா தத் ஸமுபாஸ்நுதே ॥ 26 ॥

யோ வை மத்₃ப₄ாவமாபந்ந ஈஸிதுர்வஸிது: புமாந் ।
குதஸ்சிந்ந விஹந்யேத தஸ்ய சாஜ்ஞா யத₂ா மம ॥ 27 ॥

மத்₃ப₄க்த்யா ஸுத்₃த₄ஸத்த்வஸ்ய யோகி₃நோ த₄ாரணாவித₃: ।
தஸ்ய த்ரைகாலிகீ பு₃த்₃தி₄ர் ஜந்மம்ருத்யூபப்₃ரும்ஹிதா ॥ 28 ॥

அக்₃ந்யாதி₃பி₄ர்ந ஹந்யேத முநேர்யோக₃மயம் வபு: ।
மத்₃யோக₃ஸ்ராந்தசித்தஸ்ய யாத₃ஸாமுத₃கம் யத₂ா ॥ 29 ॥

மத்₃விபூ₄தீரபி₄த்₄யாயந்
 த்₄வஜாதபத்ரவ்யஜநை: ஸ பூ₃வத்ஸாஸ்த்ரவிபூ₄ஷிதா: |
 ப₄வேத₃பராஜித: || 30 ||

உபாஸகஸ்ய மாமேவம் யோக₃த₄ாரணயா முநே: |
 ஸித்₃த₄ய: பூ₃ர்வகதி₂தா உபதிஷ்ட₂ந்த்யஸேஷத: || 31 ||

ஜிதேந்த்₃ரியஸ்ய த₃ாந்தஸ்ய ஜிதஸ்வாஸாத்மநோ முநே: |
 மத்₃த₄ாரணாம் த₄ாரயத: கா ஸா ஸித்₃தி₄: ஸுது₃ர்லப₄ா || 32 ||

அந்தராயாந் வத₃ந்த்யேதா யுஞ்ஜதோ யோக₃முத்தமம் |
 மயா ஸம்பத்₃யமாநஸ்ய காலக்ஷபணஹேதவ: || 33 ||

ஜந்மெளஷதி₄தபோமந்த்ரைர் யாவதீரிஹ ஸித்₃த₄ய: |
 யோகே₃நாப்த்நோதி தா: ஸர்வா நாந்யையர்யோக₃க₃திம் வ்ரஜேத் || 34 ||

ஸர்வாஸாமபி ஸித்₃தீ₄நாம் ஹேது: பதிரஹம் ப்ரபு₄: |
 அஹம் யோக₃ஸ்ய ஸாங்க₂யஸ்ய த₄ர்மஸ்ய ப்₃ரஹ்மவாதி₃நாம் || 35 ||

அஹமாத்மாஸந்தரோ ப₃ாஹ்யோஸநாவ்ருத: ஸர்வதே₃ஹிநாம் |
 யத₂ா பூ₄தாநி பூ₄தேஷு ப₃ஹிரந்த: ஸ்வயம் தத₂ா || 36 ||

இதி பூ₃மத்₃ப₄ாக₃வதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம்
 ஸம்ஹிதாயாமேகாத₃ஸஸ்கந்தே₄ பஞ்சத₃ஸோஸ்த₄யாய: || 15 ||

பூ₃மத்பாகவத மகாபுராணம், பதினோராவது ஸ்கந்தத்தில்
 பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

